



## நூலகர்வியலில் உயர் சான்றிதழ்

ACL 2021/2022

### 1. அறிமுகம்

நூலகர்வியலில் உயர் சான்றிதழ் இலங்கை தகமைகள் கட்டமைப்பிற்கு (SLQF, 2015) இணங்க வழங்கப்படுகிறது. மேலும் பங்கேற்பாளர்களின் அறிவு, மனப்பான்மை மற்றும் கற்கைத் துறைக்குப் பொருத்தமான திறன்களை மேம்படுத்துவதற்கு வசதியளிப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. ACL வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு தொழில்முறை முன்னேற்றத்தின் பாதையாக தேசிய நூலகம் மற்றும் தகவல் அறிவியல் நிறுவகத்தினால் நடத்தப்படும் பொது அல்லது பாடசாலை நூலகர்வியல் நிகழ்ச்சித்திட்டத்தில் டிபுளோமாவில் சேர இது உதவுகிறது.

### 2. இலக்கு குழு

இந்தத் துறையில் குறைந்த அல்லது எந்த முன் அறிவும் இல்லாதவர்கள்/ அல்லது கல்விசார் அல்லது தொழில்முறை அமைப்பில் முன்பு எந்த முறையான பயிற்சியினையும் பெற்றிறாதவர்கள்.

### 3. நுழைவுத் தகமைகள்

கற்கைநெறியில் நுழைவதற்குத் தேவையான மிகக்குறைந்த தகமை க.பொ.த. (சா/த) இல் ஒரே அமர்வில் கணிதம், சிங்களம் அல்லது தமிழ் மற்றும் வேறு யாதாயினும் பாடங்களுடன் 06 பாடங்களில் சித்திகள்.

### 4. எதிர்பார்க்கப்படும் கற்றல் விளைவுகள்

இந்த நிகழ்ச்சித்திட்டத்தினை தொடர்ந்ததன் பின்னர், பங்கேற்பாளர்கள் பின்வரும் திறன்களைப் பெற்றிருப்பர்,

- அடிப்படைத் தொடர்பாடல் மற்றும் தகவல் மீட்பிற்காக த.தொ.தொ. மற்றும் ஆங்கில மொழியினைப் பயன்படுத்துதல்
- விசேட தேவையுடைய நபர்கள் மற்றும் நேக்கங்களுக்காகச் சேவையாற்றுவதற்கு நூலகங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பது பற்றி விளக்குதல்
- முக்கிய அதிகாரபூர்வமான தகவல் மூலங்களை அடையாளம் காணுதல்
- வழமையான நூலக செயல்முறைகளை நிறைவேற்றுதல்
- பொது வாசிப்பினை ஊக்குவித்து ஆதரித்தல்
- ஒரு நூலக விரிவாக்க செயற்பாட்டினை திட்டமிட்டு நிறைவேற்றுதல்

### 5. கற்கைநெறி உள்ளடக்கம்

- i. தொழில்முறைக் கற்கைகளுக்கான தயாரிப்பு (த.தொ.தொ. மற்றும் ஆங்கிலம்)
- ii. நூலகர்வியலுக்கான அறிமுகம்
- iii. நூலக நடைமுறைகள் -1
- iv. நூலக நடைமுறைகள் -2
- v. கட்டாயமற்ற மொடியூல் - பாடசாலை அல்லது பொது நூலகங்கள்
- vi. திட்டம்

### 6. கற்கைநெறிக் காலம்: ஆறு மாதங்கள்

### 7. போதனை மொழி மூலம்: சிங்களம் அல்லது தமிழ் (ஒரு போதிய எண்ணிக்கையான மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டால் மாத்திரமே எந்த ஒரு மொழியிலும் நிகழ்ச்சித்திட்டம் நடத்தப்படும்).

8. **கற்றல் முறை:** கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக, மறு அறிவித்தல் வரை வகுப்புகள் இணையவழி இயங்கலை ஊடாகவே நடாத்தப்படும்

9. **மதிப்பீட்டு முறை:**

வகுப்பறை ஒப்படைகள் மற்றும் ஒரு எழுத்துமூல அறிக்கை ஊடாக.

10. **மதிப்பீட்டு அளவுகோல்:**

ஒவ்வொரு மொடியூலுக்கும் மொடியூலில் சித்தி அடைவதற்கு ஒரு ஒப்படை பூர்த்தியாக்கப்பட்டு குறைந்தது 50% அல்லது அதற்கு மேல் பெறப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மேலதிகமாக, ஒரு தரப்பட்ட தலைப்பில் ஒரு எழுத்து மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதுடன் அந்த அறிக்கையில் சித்தியடைவதற்கு குறைந்தபட்சம் 50% அல்லது அதற்கு மேல் பெறப்பட்டிருக்க வேண்டும்.

11. **கற்கைநெறிக் கட்டணங்கள்:**

விண்ணப்பக் கட்டணம்	ரூ. 250.00
பதிவுக் கட்டணம்	ரூ. 1500.00
கற்கைநெறிக் கட்டணம்	ரூ. 12500.00
பரீட்சைக் கட்டணங்கள் ரூ. 150 * 9	ரூ. 1000.00
நூலக கட்டணம்	ரூ. 1000.00
சான்றிதழ் கட்டணம்	ரூ. 1000.00

12. **ஆரம்பத் திகதி:** செப்டெம்பர் 2021

13. **விண்ணப்பிக்கும் செயல்முறை:**

- எங்களுடைய இணையத் தளத்திலிருந்து விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்யவும்
- விண்ணப் படிவத்தினைத் தெளிவாகப் பூரணப்படுத்தவும்
- மக்கள் வங்கியின் திம்பிரிகஸாய கிளையின் கணக்கு இல. 086100101191736 கணக்கில் விண்ணப்ப முறைவழியாக்கற் கட்டணமாக ரூ. 250.00 வைப்பிலிட்டு விண்ணப் படிவத்தில் தரப்பட்டுள்ள கூட்டில் ஒட்டவும்.
- விண்ணப்பம் மற்றும் இணைப்புக்களை பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்;

“சிரேஷ்ட உதவிப் பதிவாளர்  
தேசிய நூலகம் மற்றும் தகவல் அறிவியல் நிறுவகம் (தே.நூ.த.அ.நி.)  
கொழும்புப் பல்கலைக்கழகம்  
கொழும்பு 03”